

Calendar of Events

July 31 : Chundleoll Girls' College Prizo. Giving at 5 - 30 p. m.

August 8: Annual Youth Rally of the J D. C. S. I. at Trimmer Hall, Jalona.

0

DR. D. T. NILES ONE OF W. C. C's. PRESIDENTS

PRESIDENTS Rev. Dr. D. T. Niles, the no of the Exat Asia Obristian zee and the Obsirvan-lect wishould Conference of Cay be no leaded one of the the of the Where are: His "The Rr. Rev. A. H. Ziu, of the Provinces of South (Anglico): Bishop Hame Nangelical Lutheran Observation (A Fayne, Bartet Union of Millain and Feland; and Inden child Church in the U. S. A. couch this elaction of Dr. Mat

agh this election of Dr. e W. C. G. has done a outor to him and to Deylon. the isadership Dr. Niles har the isadership Dr. Niles har ing to Onitatiane in various e through his erulition and preaching, but sike to the has played all these years ten dovement.

he Council also elacted the Ray, V. A. Visser't Hooft, its former "al S cretary, as its Hoay, lent.

INDIA - CEYLON SOCIETY

The snnus! General Meeting of Indi-Ceylon Society is to be M. B. A. Hul, Furt, Colombo-breatdent of the Secalar Social Ratoryske, who is also the Society of the Society Social Society of the Society Social Society of the Society Social Society of the Society So

AIR SERVICE BETWEEN NEW YORK AND MOSCOW

Ten years after initial talks, Soviet Union and the United ise have instituted once-a-week errois to ween New York Cury's anedy Airport, and Moscow, The S. place travels via Copenhagen.

NEW F. R. C. S.

News is to hand that Dr. J. S. suddaan, who is now Asistut gettar at the Dudiey Homola', fundaging has passed the F H. News Standard of the Elidourga in the Standard of the Elidourga in the Mr. E Jesends and and a one has of Vadukoodal and a one has of W. F. W. Ariantham, beental Hospital, Munips, and Mr. Atleratnam, of Vadukodal,

JAFFNA COLLEGE - HOCKEY CHAMPIONS

the Hoskey Tourrament con-by the Jaifna Schoola' Hoskey then, Jaifna College Onder 20 emerged champons. Six purleipted in the Tourna-the Jaifna College team ably won all its matches.

replay was found necessary Under 17 Fournament as haya College and Mahajana The replay the Jaffaa end of the Trophics took aident, Mr. B, acipal of Aru-the Obsir, The T. I. Abraham,

dorat for Serier Champion. a College. Shield pre-atina Rotary Club for Senior Division, to St. ge Under 17. Shied Y Yali Industries for

the Tamil Baptist Church, Golombo, The remains were then interred at the poneral cometory, Kanatte, the commitsel rites boing performed by the Rev. D. R. Ambalavanar, Champions to Mabsjana College, Shield presented by Lions Club for Runners-up to Arunothaya College, Jeeufiasan, G. Haridaan, Bonnev and G. Banjamin from iftna College have been selected to present the Under 20 Jatina Schools' ockey team at the Schools' Hoekey vitonals to be held that Matale om August 7 to 15.

by the Rev. D. R. Ambalavanav, The decenard leaves behind, breadlo his wife Resammak (a daughter of the late Alvocate 8: D. Tampes). Dt and Mite, J. H. Wilson (aon in haw and daughter y: Dr, and Mrz. T. Kajisanitam Costes (son and daughter, in isw) and Mr. O. Viyam Cooke (aon), at present in the U. K: a sister Mits N. Siramopalaw, Mr. J. M. T. Cooke (brother) and Mtr. and Mrz. M. C. S. Cooke (brother) and sister in isw); several grand children and a hors of triends and relations to mourn his long.

Mrs E. J. Jeyarajah

For a again to be the Carrian and G. Haridasan will be Carrian Captain of the come. O. Sivatheesia, S. Soivakuman, manufar, also of and M. Sivandhaman, also of Jufra Oolege, have been selected to represent the Under 17 feam at the Schools' Hockey Nationals.

OFF TO SWEDEN

OFF 10 SWELTS, while set of the Berr, A. J. C. Sejvardanm, of the Berr, A. J. C. Sejvardanm, Wurrien, S., Thomme' Gallego, Mr. Lavinin, and Chairman of the Asian Church Womon '& Conference, left for Swelen last week to chair the International World Day of Frayer Committee from July 20th 25, at Hisselby Slott, Vallingby, Swelen Mer, Selvarateam is the author of this year's World Day of Frayer service, which mused in 124 counties were riday.

The author of this year, which was Day of Prayer service, which was used in 127 countries where this day of Prayer, the first Friday in Lent, is observed. Its theme was 'Bear ye one ano her's bur-

On her return Mra Sslvaratunm will be visiting World Diy of Prayer Committees in Copenhagen, the Notherinds, Belgium and Germany,

PERSONAL

— Dr. Margarst Clapp has been sprointed Difference of the Litter-centural Programme of the United States in Lodia. She was President of Welletsy College in Massachusetts for 17 years. On her resignation at the Bee, Teiter Mook's urging, and breame Pracipal of Lity Dosi College in the Soviet Usion rational and the Soviet Usion to Ladia with her, and introduced her to the South.

Dr. W. Robert Holmes will be working with her in his to'e as herd of the U.S. Educational Found thea in India.

— Mrs. Lockwood's brother, Mr. Temple Fattor, is the suthor of two eraile, internationally, read scenife books on Paint Technology. He has just maild ber his istest publica loa — a parerback, "Card Tricks Asyone G u Do". This costs \$1-10; the irral'ses, \$16-00.

OBITUARY Mr. W. P. A. Cooke

MAT. W. F. A. COORE The death occurred at the real-dence of his daughter, Mrs. J. K. Wilson, in Flower Avenue, Colombo, redired Divisional Agracia Woldesian, in the surface and agracia wolden in the surface data of a surface. He was bein on the late August, 1800. The second son of the late Mr. G. G. Cocke, the decased hall ble

Mornin ufter he Colomb

Edward,

prominent men Church of the the C. S. I.

The funeral service was conducted by the R. Ambsisvanar, worker of the Colombo Coursh by the Rov. S. M. E

The desit occurred early m g or that Monday, the 23nd 1 the Generammed Hoepital, Jai Cacdine Thiravian Jevata a wire of Mr. E. J. Joyano brad Bushness Manazer of clead Hopital, Inuvil. She een in good health till the e units of Sunday morning, w the had a heart attack She was vored to the hospital the reming. She was 82 years of the time of har death. me of her death. She be elect daughter of Mr. K. Ponnish, of the s American Cevica Mission Tellipulia, and the late orah, and had her edu the Udavil Girle' School then Sand generous in Vory affect nature, sh knew her, was loved by all who

who Jeyasta hfe Die brother in live of the deceased, assisted by the Rev. L. N. Hitchcork,

Letters to the Editor

Dorr Sir, In your issue of the 19th inst a "Charchman" in Colombi proposal had the support of all injuitance people in the coun-injuitance of the second second proposal works are "all co-lightened contains was in its favour." Is it so? I think practically everyone in the coun-ry, fielding mean like. Mr, Tassanayaka, ex-Chief Justice of F. P. and its followers. "Church-man" seys that Rev. James Mather should have written to the F. P. I ask, why to the posal affect every part of the Councits to be established in origin to the benefit of the F. P. and the should have written to the the P. I ask, why to the posal affect every part of the Councits to be established in origin to the benefit of the F. P. and Y. As I write this I have before me, the Rev. James Mather should shaud? Are they part of Ceylon? Are before me, the Rev. James Mather should shaud? Are they part of the benefit of the F. P. and Y. As I write this I have before me, the Rev. James Mather should is and ' until they the should shaud? Are they may as I is to the sensit of the F. P. as I write to the Are. James Mather should and 'until they to the econdry is in a better frame of indig and 'until they to the delays, and did not ignore. The should and the the prime in the should the should the mean of the should be the should and the should be the should be should be the F. P. And the should be should be the F. P. And the should and the should be the should be the the the should be the should be should be the the should be the should be the the should be th

or drop them ont, Besides, what is this point "Churchman" raises about "Involvemant", If Parliament passed the D. G. Bill, ignoring the bitter opposition of practi-cally all people in Ceylon, except-ing the F. P. and its supporters, I ask, will the results be con-fined to the F. P. only? Will it not have "involved" the whole contry? Was there not a possibility, may a probability, that a scrions crisis would have been created, and even there would have been a said repati-tion of the 1938 riots and blood-shed, as oppoly said in the Colombo papers, "on a much bigger and wider scale"?

The Parliament has now wisely and rightly decided to patpone the Bill. It is now doubtful, if any Government will bring it up again, for a long time But I dare say that this bit-ter situation could have been avo-ided had the F. P. leaders agreed to the postponement, at an ear. need and the F. P. leaders agreed to the postpogement, at an ear-lier stage, — say about the time Rev. James Mather's Appeal was made, in May, — before the ground got so hardened as it is now, as a result of the agit-ations made during the past lowr or live weeks.

A METHODIST.

0

THE REV. JAMES MATHER AND POLITICS

Dear Sir,

Dear Sir, "Churchman" in his letter, published by you has week, has painted a wrong picture of the Roy. Dr. James Mather, and I thick it should be corrected. Ho writes that it was only after Rev. Mather's retirement that he was trying to make his contri-buton to public questions. But, in fact, throughout his ministry he took keen interest in public (mestions, and did not restrict himself to the four walls of his Church. Please give me the space to mention only the following as instances.

More than 35 years ago he a evidence before the Donough-re Commission, which came a England, and he strongly ocated Universal Franchise, oh at that time

be Tamil, Low - country Sinhala, and Up-country Sinhala respect-ively. This would enable each State to set the right pattern for the right attitude to be taken towards the minority communities within its borders, and to pract-ise the principles of equality and justice, for the creation of a united Ceylonese nation.

and pushies, for the creation of a nuited Ceylonese nation. In the thirties the Rev. Mather was the chief mover in the formation of the Ceylon Raral Reconstruction Society, of which he was the first free/sident fur-ing the first few years; and the O. R. R. S. dil a great work in those years, turning the attention of the whole country it the cry, " Back to the land". Mr. Leslie de Saram and Mr. Durrell J. J. Peiris were the Hony. Secretaries, and Mr. Jastice M. T. Akbar was the Hony. Treasauer. I still remean-ber the first smuch meeting of the C. R. R. S. held at the Central Y. M. C. A Hall, Colombo Fort, the Rev. Mather presid-ing; and the large assembly present; including men like Mr. D. B. Jayatileke (later Sir) and Mr. D. S. Seananyake. Later, when the latter was Minister of Agriculture and Lands, he said on one occasion, that he was the Jon K. R. S.

"Churchman", in his letter last week, made an interesting statement, that he did not sign his name, and that, if he did, there would be atreet-fight, Sure-ly, "Churchman" does not be-long to the street-fighter class !

ONE WHO KNOWS.

0

KAPPITIPOLA

Dear Sir,

Dear Sir, In the report of an interview with a political kader which appeared in the press a few days ago, reference was made to Kappitipola fighting the British, as an example of Sinha-lese resistance to foreign domin-ation. May I point out, that, according to Ralph Peiris ("sinhalese Social Organization"), Kappitipola was a Tamil by descent. In this book, he has pointed out that, "The original Kappitipolas were full blooded Tamils", who came to Ceylon subsequent to 1739.

It is also relevant to mon-tion, in this connection, that the last King of Kandýa, also a Tamil, and the Kandýan Kingdom was captured by the British, with the help of the Kandýan chiefs, according to Paul Pioris (Sinhala and the Patriots), and Marshall (Ceylon).

(Ceylon). It is also of interest to note that, a few centaries earlier, the King of Jaffna had lost his life and his kingdom, and the Tamil people, their independence, due to his efforts to help the Sinha-lese King of Kandy, according to an Officer of the Ceylon Rifles in his book on "Caylon", where he says "In 1604, tho Raja was again chastised for assisting the King of Kandy; and the Portugnese, according to

Faria; might have taken posses-sion of his dominions, only they were at that time not in a position to do so, but it was subsequently accomplished in 1617, when the Governor of Ceylon, Constantine de Saa, hear-ing that the Raja was corres-ponding with the King of Kandy, had him captured and sent to Goa, where he was deposed and executed ".

Reverting to the Kappitipola cpisode, I must point out, that the tragedy lies not in the sup-reme sacrifice he made, but in the fact that some chiefs should have chosen just the moment, when Kappitipola, a scion of the Tamil race, and the Kandyan people, were fighting with their backs to the wall to overthrow foreign domination, to assist the British, and cover themselves with riches and medals and continue in the purple of office,

Yours faithfully,

J. R. SINNATHAMBY.

0

F. P. AND TAMIL YOUTH Dear Sir,

Dear Sir, The F. P. leadership consti-tutes of persons of learning, high integrity and legal asumen. Notwithstanding this the F. P. has been taking the Tamil people on a path that is detri-mental to their future and their good relations with the Sinhulase. The F. P is the biggest obstacle today te the-achievement of its own goal. I night somal ironical but this is the bald fact. There is a saying that there are none so blind as those who refuse to see. This is quite true of the F, P. leader-ship.

The F. P. maintains that federalism is not separation, but its actions speak otherwise. Acts such as the setting up of a separate postal service in the North have rightly made the Sinhalese believe that federalism is only a cover for a campaign against them with Tamil loyalty diverted elsewhere.

Under the circumstances, it is not unnatural that the Sinha-less peuple oppose each and every measure put forward by the F. P. The time has come for the F. P. to quit the politi-eal scene or renounce its label and join ose of the major Sinha-less parties.

The barden of right leader-ship on the Tamil side now rests not with its leadership but with the Tamil Youth which must oppose the divisive tenden-cies that are threatening the unity of the community and the astion. Will the Tamil Youth accept the challenge? If it desg, the day may not be far off when the Sinhalese themselves might offer federalism as the way out of the deadlock between the two communities.

Yours faithfully, D. J. THAMOTHEBAM.

NALALALALALALALALALALALALALALA **1968 Subscriptions** Tatana and Mice et al. 19 N. advocated Universal Franchise, Setarana and Mice et al. 20 N. advocated Universal Franchise, Setarana and Mice et al. 20 N. advocated Universal Franchise, Tatana (seter): Mice and Mice in that the option of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United seter): Mice and Mice K. J. thurait that the Constant of the United with With moure her unitative set gut a way that each State would

Oslombo

உதயதாரகை 6 கிறிஸ்தவ வார இதழ்] Estd. 1841 [UTHAYATHARAKAI insti 128] 26 - 7 - 1968 1 Dath 28 "நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவம் எந்த ஜனத்துக்கும் இழிவாம்."

ணமியர் சங்கம்

கடர்த புதன்கிழமை உடுப் பீட்டியீல் தெ. இ. சபை மாழ்ப் பான அத்தியட்சாதின ஊழிபர், மகோவிமார் சங்கக் கூட்டல்ரன் கடைபெற்றன

பல்கவிமார் சங்கக் கூட்டங்கள் கடைபெற்றன. ஆலயத்தில் மறைத்திரு கே. என். தெடிசில்கம் அவர்களாவ் வனக்க ஆராதனே கேத்தப்பட்ட போது அவர் போனுனின் புத்த கத்தை ஆதாமாகக் கொணர் கடவுன் இஸ்ரவெலின் இரட்சிப் பைக் குறித்து மாத்திரமன்றிப் புற சாதியான் இரட்சிப்பைக் குறித்துல் கரிசன் புடைபராம் இருக்கிறர்களைக் கட அருதுரை பிற் குறிப்பிட்டார். சபாமண்டபத்தில் அதிதயட் சர் தல்வையில் ஊழிபருக்கும் மண்கிமாருக்கும் பொதுளாக கடைபெற்ற பொதர்கட்டத்தில் இரு. என். என். ககுளுனாத்தன், " எதிட்சதரும் இருச்சபையும்" என்றும் பொருளில் ஒரு கட்டு தர வாசித்தனர். சபை வாற்றில் குறைகுகும் அதிட்சதுகும்

குருமாருக்கும் அதிட்சதருக்கும் ஒரு பெரும்பிரிவு காணப்படுவ த ழரு பேரும்பான எனாந்த வாழ்ந் தவதென்றும், எனாந்த வாழ்ந் தையில் சபைக் ொள்கைகள் அதிட்சதர் வாழ்விற் காணப்பட அதுடாதர் வாழற்ற காணப்பட வேண்டு மென்றும் குறிப்பேட எர். குருமாரின் போதவே ஆட் தெர் வரழ்வில் வெளிப்படுவத அவசியம் என்பது அவர் கருத்தா பிருந்தத

அத்தியட்சரவர்கள் சபைக அத்தபட்சரவாகள் சபைக எல் மேனட்டு இசைகன் பாராட் டப்பட்டு வருவது குறைக்கு கர் காடக இசை வளரவேண்டுமெனக் குறிப்பட்டனர்.

குறப்பட்டனா. மகளிர் கல்லூரி மண்டபத் தில் கல்லூரி அதிபராலளிக்கப் பட்ட மதிய போசனத்தின்பின பட்ட மதிய போனத்தின் பேன் அத்தியட்சர் தல்கையயில் கடை பெற்ற ஊழியர் அலுவல் கட் டத்தில் மறைத்திரு, எஸ். எஸ். அருளம்பலம் ஊழியர் சங்கச் செயலானனுகத் தெரிவு செய்யப் பட்டார். ஞான ஒரிக்கம் பட்டது. ஊழியர் மரண சகாய கிற ஒன் று கால்காகாக என்றின் ஆரம்பிக்கவும் அதற்காக ஊழியர் யாசவீதம் பணம் கட்டி வரவும் தீர்க்கப்பட்டது. தேகீருக்குப்பின் மறைத்தி

ஜே. என். சாமுவேலுக்குப் பிர் வுபசாரம் கடைபெற்றபோற மறைத்திரு கே எஸ். ஜெபரிவாத அவர்கள் ஜயரின் சேவை கலம் பாரட்டி கன்றி கூறினர். அவர்கள் ஜயான சேவை கல்ப பாராட்டி என்றி கூறினர் மறைத்தரு,கிச்கொக் கன்றியுரை வழக்கினர்

மறைத்திரு. எஸ். எஸ். அருளப்பலம் கடர்த வரட செய லாளனுக்கு சபையின் சார்பில கன்றகூறினர்

லை படைறனர். திருமதி குலேந்தொன் கலேமை பில் கடைபெற்ற ஊழியர் மனே விமர் கூட்டத்தில் தருமதி எல், எஸ். செசொக் "சிறின்தவ தமிழிலக்கியகள்" என னும் மெராவர்க் தமழலைகள் கைன் என்னும் பொருள் உரை மீகழ்த்தனர். திற்னதவ தமிழ் இலக்கெங்கள் குறைவு. அவற்றைப் படிப்ப தோடு புறமொழி கல் நூல்கள் தமிழாக்கள் தெய்யப்பட வேண் பெறாக்கள் அவர் குறிப்பிட்டார், Gui area

மறுமைப் பிரவேசம்

திரு, அயிரதம் குக்

நரு, ஆயராம கும இன்ப்பாறிய பகுதி வீவி சாய உத்தியோகத் தரும் வெழுப்புச் சடைவைச் சேர்ந்த வருமான திரு. டசேன்பு, பி. அமிர் தம் குக் அவர்கள் இப்பாசம் 17 ஆம் நிகதி புதன்கிழமை காலே கைழுப்பு வீனவர் வீத்பிலுள்ள தமது மகனார் (திருமது: ஜே. ஆர். வல்சன்) ஆல்லத்தில் தமத 78 ஆம் வயதில் மறமைக்குள் பிரவேசித்தனர். 1911 Call & Amir.

சபையிலும் புறம்பேயும் சபையாலும் புறம் செயில் பொறப்பு வர்ய்த்த கடமைகளி வீடுபட்டிருந்த இவர் தும் வாழ் வரின் கடைசிப் பாகத்தல் கொழும்புச் சபைபில் காக்கமான அங்கத்தவராயிருக்தனர்

தன்று மான் மறைத்திர டி. ஆர். அம்பலவுரணர் அவர் ர். அப்பலவாணர் அவர் மறைத்திரு, எள். எம்

எட்வேட் அவர்களினுகலியுடன் சேமராரதனே கடத்தப்பட்டு கனத்தை சேமக் கா 2ல பில் மறைத்திரை அம்பவமானரால் கல்வடக்கரு செய்யப்பட்டார். இவரது பிரிவால் தயருறும் மன் திருமதி இரு.ஆர். வில்சன், மான் திருமதி இரு.ஆர். வில்சன், பாப்பின் கான் சகேதி திருமதி என். நிற்றப்பலம், சகோதூர் தரு இது. எம். ரி. குக். தரு ஆர். தி. என. குக். ஏரானமான கற்றமித்திரைத் தேவன் தேற்ற வரராக. QUITTIA.

0

இருமதி கரேலின் நொலியம் - pummerer

பிரு. ஈ. தே. தெபராசா அவர்களின் மன்னவி பெருமது கரேவின் ஜிரவியம் ஜெபராசா இப்பாசம் 22 ஆம் திகதி திக்கட் பிரமை கால்ல இருதய வேரம் கார பிரமை கால்ல இருதய வேரம் கார ணமாக மறுமைக்குள் பிரவேசித் தனர். மறுமாள் மாவே உடுவி லில அவரது இல்லத்தில் மறைத் கை அவரது தூலகத்தல் பறைத் திரு. கே. என் ஜெபிங்கம் அலர்களால், மறைத்திரு, எல், என், விர்கோச் அவர்களின் உதவிபுடன் டைத்தப்பட்ட சேமா ராதனேயில் மறைத்திரு. கே. தே. மில்ஸ் அருஞலர கூறினர். மறைத்திரு. கே, என், ஜெபரிங் கம் பாராட்டுரை வழங்கியபோத

கம் பாராட்டுரை வழங்கியபோத அம்மையார் ஆசிர்வதிக்கப் பட்டவர், ஆண்டவரிடத் தன்புள் ளவர், சினேகபான்மையுள்ளவர், சேப சிக்தையுள்ளவர், குடும்பத் துக்கு மாத்ரரமன் றிச்சபைக்கும் ச முகத்துக்கும் ஆசியாதமானவர் எனக் குறிப் பீட்டனர். அத்தியடசர் ஆசியாதங் கூறினர். சாவகச் சேரி சேமக்காலேயில் மறைக்கோ. தே வே, இரத்தின சாவக்சசோ சேமகலாகூயல் மறைத்திரு. ஜே ஜே இரத்தின ராசா, மறைத்திரு. எல். என். வூர்ச்சாக் ஆரியோரால் நல்ல வடக்கம் செய்யப்பட்டார். இசாத பீரிவால தயருறும் எனவன் மாகன் செ

து நக பாவால த பருறும கணவன், மர்கள் திரு. நெஜி ஜெயராசா, டாக்டர் வலன்ரைவ ஜெயராசா, திரு உவால்ரர் ஹெய ராசா, திரு. ரஞ்சன் ஜெபராசா, தருமதி பி. ஆர். ஆர். சின்னேயா, திருமதி எஸ். ஜி. தேவசகா யம், மருமக்கள், பேரப்பின் கோகள் சமோதார் தொ. ஐ. பி. தரை ரத்தினம், திரு பி. கே ஜெப ரத்தினம், இரு பி. தே ஜெப ரத்தினம், திரு. டி. என. செலவ ரத்தினம், திருமதி தங்கரத்தினம் இராசரத்தினம், திருமதி சுங்ர்த ரத்தினம் அரியரத்தினம், ஏராள மான சற்றமித்திரருக்குத் தேவ தேற்றாவு கட்டுவதாக.

பகிஷ்காரம்தான் சரியான வழி

் ஆலயப் பேரவேசம் சம்பக்த மாகச் செறுபான்னத் தமிழர்கள் கையாண்ட சான்கு வழிகளும் தோல்லியடைக்துவிட்டன. மன மாற்றமூலமோ, சத்தியாக்)ரக மூலமோ, புரட்சி மூகமோ, சட்ட மூலமோ, புரட்சி மூகமோ, சட்ட மூலமோ ஆலயப்பிரவேசம் செய்ய புலவம், புட்சு மூல்வம், சட்ட மூலமே ஆலயப்பீரவேசம் செய்ய மூலற்சிப்பதால் எவ்பிதே பயனு மில்ல. ஆலயப்பீரவேச முயற் சில்கு இன்றும் ஒரேயொரு வழி தான் உள்ளது. அதுதான் பகிஷ் கார இயக்கம். இதன்மூலம் ஓரள வாலது வெற்றியிடைக்கும்."

இவ்வாறு வடபிரதேச சமச இவ்வாறு வடபிரதேச சமச மாஜ வாலிபர் சம்மேனனத் த&ல வர் டாக்டர் எஸ். எஸ். மாசிலா மணி வீடுத்தன்ள அறிக்கையில் குறிப்பட்டுள்ளார். அவர் மேலும் செரிவித் நிருப்பதாவது:

் உயர் வகுப்பினரின் மன மாற்றத்தினுல் சிறிது பயனுண் மாறர்களை எற்று உற்கும் டென்னும், அதற்கு உறுதல்ன யாகர் சட்டம் பெலமுள்ளதாக ஆரசால்கதின் சட்டம் ஆலயப் பரவேசத்தற்கு உத்தி புரியமாட் டாமலைத்தற்கு உத்து புரியமாட் டக்கு, இர்சட்டத்தைப் பலப் படுத்த எந்தவொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரும் முடி றசு செய்யவில்ல,

ற்சு செய்யல்லில், உடபகுதியில் இயக்கங்கள் அரசியல் பின்னணியில் கடை பெறுவது சகசமா**கி வீட்டத**.

மாவை ஆலயப் பிரவேசத் தோல் விக்கு இதவே காரணம். ஆக லால் சட்டம் எமக்கு உறுதவே லால சட்டம எமக்கு உறுததனை யாக வரும்வரை பாகுபாடு காட் டும் ஆலயங்களோப் பலஷ்கரிக்க வேண்டும். வடபகுதியீல் 20 க்கு மேற்பட்ட உயர் ஆலயங்கள் இருவரை சட்டபிமா சத்தியாக பெக்மோ இன்றிச் சைவப் பெரி யார்களால் திற**் கவிடப் பட்டு**ள் யாகனால தறக்குவிடப் பட்டுள் என. திறக்க ஆலபங்களில்தான் ஆண்டவன் இருக்கிமுன், அருள் கொடுக்கிறுன். திறவாத ஆலயங் களுள் ஆண்டவனில்லே.

யாழ், நகரில் சேரி ஒழிப்பு

யாழ்ப்பாண ககில் சேரிகளே யாழப்பான ககால சேர்கள் ஒழிப்பதற்கேன யாழ், மாசகர சபைக்கு அரசாங்கம் ஒரு இலட் சம் ரூபாப் வழங்கியீருக்கிறது. சேரி ஒழிப்பு வேலேகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.

மின்சார வசதி

புங்கு நிதீவு, வேலணோ, காரக் தலோ ஆகிய இடங்களுக்கு அடுத்த வரு – முற்பகுதியில் மின்சார வசதி கிடைக்களிருக்கிறது. இதற் கான ஏற்பாடுகளே இப்பகு திகளில் கிராம சபைகள் செய் தவருதின் LEW.

காரைகார், வார்காலற்றுறை காரைகார், வளாகாவறறுறை ஆகியாம் இடங்கள்ல பின்சார இணப்பு வேங்கள் பூர்த்தி யடைந்துள்ளன. இவ்வீடங்க ளுக்கு இவ்வாட முடிவுக்குள் மின்சார வசதி திடைக்கவிருக் தன்றது.

யாழ்ப்ான மாநகாசபை

பௌர்ணமி நாள் கலேவிழா 8-8-68 (a) ur (pi@(pom))

C-O-05 (வாயாழாகழற்கை) மாலே 6-30 முதல் இரவு 10-30 லரை யாழ், திரந்தவெளி அரங் கில் பிஸ்வரம் கிகழ்ச்7கள் கடை பெறுமெனக் தெரிதிறது.

பேறசமைக்கொறைத். மானடபாய் இந்தச் கல்லூரி மேடையேற்றம்: I. ''பூதத் தம்பி'' (வரலாற்று காடகம்) ஜெரட்டைப் பரிசு'' (சமுக எ துடலடப் பாசு (சமுக எடகம்) தியாகு காடகமன்றம் மேடையேற்றும்: 3 . " ஆனக்தக் கண்ணீர் " (சமுக ராடசம்), தமிழ் நாடகக் கலே உளர;

மாணவ் – இனங்களேஞரை ஊட் கம் தக்து உற்சாகப்படுத்த ஆயிர மை நாது திரைக்க இரண்டு வரும்படி கவே அன்பர்களே அன்புடன் அனைரப்பதுடன், கல்ல தமிற் மாடகங்கள் மேடைபேற்றுவதன மூலம் கவே உணர்வைப் பாமர மக்களிடத்து ஏற்படுத்த வருமாற, பெரும் பாடசால்ல முன் வாக்களேயும், காடக மன்றங்கள் யும் வேண்டிக் கொள்கிரூர் மேற் படி பாகதாசபைப் பதில் ஆணே want.

யாழ். ஸ்ரேடியம் அபிவிருத்தியடையும்

யாழ்ப்பாணம் ஸ்ரோடியத்தை அபிவிருத்ற் செய்வதற்கென வர்ப்பாணம் மா நகரசபை ராலரை வட்சம் ருபாவைச் செல மாலனர் வட்சம் ருடங்கள் விடவிருக்கிறது. இத்தொகையில் இந்த ஆண்டு ஒரு வடசம் ரூபா வைச் செலவிட்டு மூக்கிய அபி விருத்தி வேலேகளே முதலில் மேற் கொள்ளும்.

தொன்னது. இந்த அபீவிருத்தித் திட்டன் கன் பற்றி யாழ்ப்பாணம் மாசகர சபை பதில் ஆகேயாளர் திரு. வீ. தர்கவேது வீனேயாட்டமைச்சு பைரச்டர் டாச்டர். எச். எஸ் ஆர். குணவர்த்தனுவுடன் வியா காட் முடை கட்சிய பாசு ழக்கிழமை கடத்திய மகா காடொன் றில் ஏடுத் தரைக்கப்பட்

上面。 விகாயாட்டமைச்சு மேற்படி அவிருத்தித்திட்ட துககென 50 ஆயிரம் ரூரா வழங்கியுள்ளதால் ஆப்ரம் ரூரா வழங்கியுள்ளதால் வரை கல்வி மொறியாக விளங்கி அதைப்பபண் படுத்துவது சம்பக்க வருக்கு து. அரசால்க உத்தி மான சில்வரங்கள் குற்தது போக மொறியாக் சில்கள் மும, ஆராய டாக்டர் குணவர்த்தன் சிறப்பு உப்போக்கிற்குக் கமிற இல்கு வக்திருந்தார். பேற்றிருக்கிறதா. ஆப்தோரம் வரேடிபத்துக்கு முன்பாக பெற்றிருக்கிறதா. ஆப்தும், ராது நே. தே. குற்ற குப்பாக ரந்திக் தன் பிறிப்புக்கு பிற்ற கட்ட ரதியான எந்தலிக் அக்கண நிறிப்புக்கு பிற்ற கட்ட ரதியான எந்தலிக் அக்கண குடிவிக்கு மன் மாக நிறைய கட்டு சியான எந்தலிக் அக்கண கைகு குடிக்கு மன் மாக நிறைய காரியில் காரியுக்கின் குற்ற கைது குப்பு பிறைக்கு கைகன் குற்ற கைகு காரியுக்கின் குற்ற

வும் கூபா மானைர லட்சம் செல வடன் கூடிய இத்திட்டம் ஆண்டு தோறும் பகுதி பகுதியர்க அழுத் டைத்தப்படுமனவும் அங்கு தெரி விக்கப்பட்டது.

மாலக் தறை,

கூட்டாட்டிக் கட்டிகள்

நாடெங்கும் போட்டியிடும்

லும் எதிர்வரும் பொதுக் லேல் போட்டி பிடுவதற்குக் டாட்சியீனர் நீர்மானித் த

தொக்கடன், மூன்று தொகுதிக எல் தமிழ் அபேட்சகர்களேயும் ஏனோ தொகுதிகளில் முஸ்லிம் அபேட்சகர்களையும் ரிறுத்தவிருக்

தம்மை அபேட்சகர்களாக கியமிக்கக் கோரி இப்போதே

திடன்ம அப்படசகாகளாக கியவீக்கக் கோரி இப்போதே தமிற்ப பிரதேசங்களிலிருக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ள தரகவும், இவர்களின் பொது வான ரீஷமைகளோபிட்டு ஆராய ந்தபின் அபேட்சகர்கள் தெரிவு சேய்யப்படுவர் என்றும் கதந்துக் பிற்ற என்றும் ததந்துக்

கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார், நெத்கு

யாகாணத்திலிருந்து ஏராளமான மாகாணத்தனருக்க முலகிம் ரமுகர்களும், ஐந்த தமிற்ப் பிரமுகர்களும் சுதந்திரக் வெடியிருந்து அபேட்சை

கட்ரிபிடமிருக்து அபேட்சை அனுமத் கோரியுள்ளதாகவும்

இகற்கு முன்னுடியாகக் கூட்டாட்சிபினரின் பொதக் சொள்கைத் இட்டம் தமிழில் கொழிபெயர்க்கப்பட்டி வருவது

டன், தேர்தல் விஞ்ஞாபனத்தி லூம் தமிழர் முஸ்லிம்களின் உரிமைகளேப் பாதுகாப்பதற்கான

உறுதேகள் அளிக்கப்படவிருப்ப தாகவும தெரிரேறத.

தமிழ், முஸ்லிம் மக்களுக் கௌ விசேடமாக அவர்களின் மக, கலாசார வளர்சியில் கூடிய கரிசனே செலுக்கப்பில் சுமன்றும், இதழ்கொ சதங்தோக் சட்சி பதவிக்கு வந்தால் தமிழ், முஸ்லிம் கவர்ச்சார பல்கதோக் தம

கங்கள் மீறவுவதற்கு டேவடிக் கை எடுக்கப்படும் என்றும் தெரி

இதே கோத்தல் விசே

வடக்கு, கிழக்கு மாகாலங்களில் சின சார்புக் கப் பூனிஸ்ட் கட்சியும்,

பாட்சிவாத சமசமாசக் கட்சியும் தச்தம் அபேட்சகர்களே மிறுத்தத்

சபாஸ் யாழ். இந்து!

கலேக் கழகப் புதமூக வகுப்பு மாணவரது வருடாக்க விருந்து

வாயாயு யருடாகத் வருதே வைபவம் இல்லாண்டு முற்ற முழுகாகத் தமிழில் மடைபெற்றி ருப்பதை அவதானிர்க, மாணவ தாய தமிழ் இபக்கத்தினராயெ காம் பெரிதம் மடிழ்ச்சியடையி றோம். இது விடயத்தில் யாழ், இந்து மாணவர் காட்டிய திவிரம் ஏன்ய பொரும் பாடசாவே மாண வர்தாரலம் விரைச்சி தே

வர்களாலும் விரைவீல் பின் பற்றப்படும் என்பதல் எமக்குக் தற்பொழுத அசைக்க முடியாத கம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தற்சலையம் எமத செரும் தற்சனையல் எம்து அப்ரும் பாடசாகைளிலும் தேரியக் கல் வித் நிட்டல் செயல்படுத்தப்பட்டு, தாய் மொழியே பல்கலேக்கழகம் வரை கல்வி மொழிபாக விளவி

யாழ். இந்தக் கல்லூரிப் பல்

விக்கப்படுகிறது.

திர் பானித் தள்ளன.

awab

जाते.

803.

ுனுமறி கொதிறது.

கள்ள

கடவுளின் அற்பு நச் செயல்

'' ஆகாய வீமான நிறுவனம் என் பிதாவுக்குச் சொந்தம் '' கோழும்புக்கறை ஆகிய இடங் களில அமைக்கப்பட்டு வரும் விவோ யாட்டு மைதானங்கள் பற்றியும் பானஷயூர். களில் அமைக்கப்பட்டு வரும் வீண் யாட்டு மைதானங்கள் பற்றியும் இம்மகாலட்டில் சோன்தாகேடி பட்டதா

ஒரு சமையம் அமெரிக்காவி லுள்ள இந்தியானுகில், புகழ் வாய்ந்த போதகராயிருந்த டாக் டர் ஐரக் ஹைல்ஸ் (Jack Hyles) வர்மக்க பேசதகராயிருந்த டாக டர் ஜாக் ஹைக்ஸ் (Jack Hyles) என்பவர் கமக்கு சற்பட்ட ஓர் அரிய அனுபவத்தைப் ?ன்வரு மாறு விளக்கு இருர்.

வடக்கு, நிழக்கு மாகாணங் களில் உள்ள தொகுதிகள் உட் பட மாட்டின் 145 தொகுதிகளி நிர சலைவரும் கான் ஓர் ஊருக் குப் பிரமாணம் செய்ய ஆகாய விமான மிக்லபத்டுற்குர் சென் நேன். அப்போது அக்கே புறப் படப் போகும் ஆகாய விமானத் திக் ஒரேயொறு இடம் தான் காலியாயிருந்து. அர்த இடத்தின் என் பமிக்தது. அர்த இடத்தின் என் பமிகத்து ஓர் அப்மான் உட்கார்த்திரந்தார்கன். அந்த அப்மான் கிறையு கைகான் வடக்கு மாகாணத்தில் உள்ள தொரு நிகளில் நிறுபான் மைத் தமி ழர் உட்பட அபேட்சுகர்கள் வீறுத்தவும் இக் கட்சிகள் தற் போது ஏற்பாடுகளேச் செய்து வருடூன் நன சமசமாசக் கட்சி அம்மான் அம்மாள் கிறைய ககைகள் அலங்க்றிருந்தால் அவர் மிர்சு செல் மகைகள் வருகின் தற்பாருகனா குசபத வருகின் தற்பாருகனா கட்சு யும், மாஸ்கோ சார்பு கப்யூனின் கட்சியும் வடக்கு மாகாணத்து லூள்ள சகல தொகுதிகளிலும் தமது தமிழ் அடேட்சகர்களை கிறுத்துமெனத் தெரிதிறறு. வம் படைத்தவராயீருத்தல் வேண் டுமென்ற எண்ணினேன். கிற்ற சேரத்திற்கெல்லாம் விமானம் ஆகாயர்தல் பரக்கத் தொடங்கி யது. கான் தூங்கி விட்டேன். பின்னர் ஓரிடத்தில் துகாய விமா கிழக்கு மாகாணத்தில் சுதக்

எமத பெரும் பாடசாவே சிர் வாசிகள் ஏன்தான் துடியாகத் வாகிகள் ஏக்தான் அடியாகத் துடிக்கின்றூர்களே * தற்பொழுத துடிலகனருர்களே / தற்பொழுத பாடசரல்கள் மாவும் பொறப் பேற்கப்பட்ட அரசாக்க பாட சரல்களாக இயங்கி வருவது தெரிந்ததே, பொறப்பேற்கப் படாத தனியார் துறைப் பாட சரல்கள் கூட, தேரிய கல்வீத் திட்டத்திற்கு உட்படட கல்வீத் சரல்களாக பெற்கதிவை சே FI CONTATA இயங்கவென் றே சபலைகளாக ஆயங்கங்களை றே விசேடமாக ஆனுமதிக்கப்பட்டுள் வான. ஆகவே, அரசாங்க விச வாசம் சிறிதம் இவ்வாத தேசத் அறோகம் இறுநாகும் வகையில எபது பாடசாலே விழாக்கள், வைடவங்கவே அர்பே மொழிரில் தாம் கடத்தவது தருவம்தானு என்பதை எமது பெரும் பாட சாலே, பிர்வாகெள் சித்திக்க வேண Gio.

ஆங்கிலம் அம்ச மொழி என்ப ஆல்லமை அல்ல மோழி என்ப தன்றும், இன்றுள்ள தில்லே அத்வ யல் கருத்துக்கள் வகத்த உதவும் இருப்தானும் அர்மொழியைக் கட் டாய் பாடமாக எமது பாடனில் களில் போழ்பதை யாவேற்கிரும், அதற்காகத் தேரிய மொழிக்குக் கொற்க்கப்பட வேண்டிய டெற்றை உற்றிய மொழிக்குக் களால போதப்பதை வரவற்கர்கும். அதற்காகத் தேசிய மொழிக்குக் கொடுக்கப்பட வேண்டிய இடத்தை ஆக்கில மொழிக்குக் கொடுக்க வேண்டுமென்பது விதி பல்லவே, பின்னே ஏன்தான் இந்த அடிமைப் போச்சைத் தம் துரை அடியப்பட்டப்பட்டும் குறை பரப்பர்ம்பாக எமது பெரும் பரடசரவேகள் பேணிக் வாக்க முற்பட வேண்டும், தேசிய கல் விக் நிட்டக்கிற்கு மூரணுக்ஷம், தாய் மொழிக் கல்விக்கு இடை யூருகவும், இவை யாவற்றிற்கும் மேலாகத் தேசத் துரோகமாகவும் பேலாகத் தேச்த் தூரோகமாகவும் பாடசாலே விழாக்கள், வைபவங் கன், விண்பாட்டுப் போட்டிகளே அக்ரேப மொழிபான ஆங்தில மொழியில் தொடர்த்து கடத்த மற்படும் பாடசாலே ரிர்வாகல் கன் பேரில் ஆட்சியில் அமர்ந் இருக்கும் அரசாங்கம் கண்டிப் பான கடவடிக்கைகளேத் தனிந்து பேற்கொள்ளல் வேண்டும் அதே பேற்றமாள் எல் மேண நம்-அப்தே ரோத்தல் மானங் மணிகளும் தமது உரிறைகளே வலிபுறுத்தப் பழதேமானவர் காட்டிய எல் வழிவை ஏன்பிற மாடசாவே மானவரும் பின்பற்ற வேண்டு பென் புலானவரும் பின் பற்ற மென்ற மாணவ தூட தமிழ் இயக்கம் கேட்டுக் கொள்ளு நிறது. வெறுமனே சும்மா சைவமும் மைறுமின் கப்பா சையறு. தமிழும் ஒன்று; ஒன்று இல்லாது மற்றது இரிங்பென்று கூறிக் சொண்டிராது கைடமுறையில் அதைர் சாதித்தக் காடடிய இங்துக் கல்லூரி மாணவரைப் பரராட்டுதிறைம் இந்துக் கலலூர் மானவனரப் பாராட்டுகிறும், தமிழ்க் கிறின்த வர் தமிழர் இல்லேயார் தமிழ் மொழி மீது, தமிழ்க் கலைகன் மீது அவர்களுக்கு உரிமை கிடை பீ இ அவர்களுக்கு உரிமை இடை வாத வென அங்கலாய்க்கு பகிற்ஸ் தவ பெரும் பாடசா கே கன் கடை முறையீல் தமது உரிமை கண்ச் சாதல்னயில் காட்டத் தல்ப்படவேண்டும், எமது இவ் வேண்டுகோ இரு சவலாக ஏற்குப்படி சம்பக் தப் பட்ட பெரும் பாடசாக்கைக்கப் பணிவன் போடு கேட்டுக்கொள்ளுகிறது மானாவ காட கேம்ற் இயக்கம்.

ed. angCaier

செயலாளர் மாணவ தூய கமிற் இயக்கம்

மாணவ தாய தம்ழ் இயக்கம்.

னம் இறங்கியபோது ஒருபெரும் சக்கம் கேட்டது. உடனே என் விழித்துக் கொண்டேன். அப் பேசது என் பக்கத்தில் வீல் றிருக்கு அப்பைபார் என்னு கோற்று விகப்போதுகட கீங்கள் காற்று விகப்போதுகட கீங்கள் கன்றுப்து தால்தேரோதுக்கு குர். அதற்கு கான், '' அப் படியா I புயல் அடித்தித எனத் படியா! புயல் அடித்திதானத் குக்கொயாதே! வான் கன் குங்த் துரங்கில்ட்டன் " என் நிற்க. மேற்றம் அந்த அம்மான், " கீன் கன் என் குப் உறங்கி வீட்டிர்கள் என் படில்கள் தி வீட்டார். வன் படில்கள் வீட்டாம். ஆணுக் இன்றா. கீக்கன் வீட்ட கும்பை எம்களே சற்றப் படைதிரைன் ந வீடுகில தர்த்து " என்ற கலைப் படின் பகர்தளர்.

உடனே வான் அவர்களிடம் மன்னிப்புக் கோரிகான். பின்னர் தான், "ஒருவேகோகன் விப்படிக் தூர்கதிற்ஸ் அழிக்கிருந்ததற்குக் காரண மும் உண்டு, இந்த ஆனாப விமானம் என் பிதாடிக்குக் விமானம் என் பிதாவக்குச் சொந்தமாகும் " என்று மொழிக் தேன். இதைக் கேட்ட அவர்கள் நிடிக்கெட்டார்கள் மீண்டும் கான், "இந்த ஆகாய விமான ரிறுவனம் முழவதையும் என் தக்வதயாச் சொக்தமாக்கிக் கொண்டிருக் கிறர்'' என்று வலிபுறுக்குக் கூறினன்.

உடனே அந்த அம்மான் நேரே சிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு என்னே உற்று தோக்கு ஞர். அப்போது, '' கான் செவ் லும் ஆராய விமானத்தின் உரிமை பானருடன் டயணம் செவ் திருண் என்பதை கன் அறிய வில்ங் '' என்று சொற்னிச் வில் 2வான் பின் பன்று சொல்வீக் சொண்டு, தர்தை மான் என்ற சான் இயம்பின் திலிருந்த அந்த அம்மானுக்கு ஏதோ மனக் குழப் பம் ஏற்பட்டது. அதனை அந்த அம்மான், " உங்கள் தகப்பனு பெபர் என்ன?' என்று கேட் டார்கள், என் சற்றும் தாமத மின்றே, "ஆண்டவரும் இரட்ச கருமாகிய இபேசு கிறின் தவின் பீதாவர் கிய வர்வடையுள்ள தேவன் தேவன் என்பது அவருடைய திருகாமம்'' என்று ஆணித்தா மாக எடுத்தியம்பின்ன்,

இதைச் செலியிலேற்றதம் இதை கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர் பெருதிற்று, அவர்கள் மெக்லிய குரவிக், "என் பக்கத் கணாணீர் பெருதிற்று, அவர்கள் மெல்லிய குரலில், "என் பக்கத் தில் ஒரு குருவானவர் போயாணம் செய்வார் என்று கான் ஒரு போதும், எதிர் பார்க்கலில்லே, பொதும் எதர பாரகவணை. இந்த வீமானத்தில் ஏறுவதற்குச் சற்று முன்னோ என் தற்தொகு செய்து கொள்ள முயறசித்தேன். என் கணவர் ஒரு பெரிய வீயா ை முன்னோ என சற்ற முன்னோ மற்பறித்தேன். என் கனவர் ஒரு பெரிய வீபா பாரக் கம்பெனிக்கு முதல்வரா யிருந்திரூர். அவர் என்னிடம் மணவிலக்குச் செய்வதாகப் பப மறந்தியிருந்தார். அதனு வான் ஒரு கூடிருக் கத்தியால் என் முன் கையை வெட்டிக் சொண்டேன். இதைக் கண்டு என் என்பர் என் சொக்க ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிரைகள். அம் கே வைத்திருக்கிரைகள். அம் கே வைது தக்களுரான் அமகே எவக்கு ஒரு சகோகரி உண்டு அவள் ஒரு வேள் எனக்கு ஆறு தல் கூறி எல்லாக் தேற்ற வான்" என்று கூறி முடித்தார்.

வரன என்று கூற முடித்து... இவ்வாறு கான் குருக்கை மீல் ஆசும வீமானம் 29,000 அடி உயரத்தில் பறந்து கொண்குருக் கது: அப்போது அப்மையார், மிக்க ஏநிக்கத்துடனும் அரசத்துட னும், ... ஐயா / உக்கன் கடவுன என் கோ பும் செப்பாரோ !! என் தா கண்ணீதும் கம் பகிய மாய்க் கேட்டார். அதற்கு என், மிக்க பரிவோடு ... எம் பாயிகளா ரி கக்கை மீல் பேறி வீது யிருக்கையில் கிற இயேசு எமக்காக மரித்தார் கிறிஸ் தி ந்தார் என் பதிலிருக்ற அவர் தம்முடைய அன்பை சம்மீத விளங்கப் பண் ணிஞர் என்பது வேதவசனம். . ஆம் அவர் கம்பது கேதவரலம். ஆம் அவர் கம்மில் அல்புகரு கஞர் ; உல்கள்பும் கேசிக்க்குர் " என்றுரைத்தேல்.

அதன் பின்னர் அர்த அம் மானுக்குக் கிறின்துவைப் பற்றி விவரமாகப் பல காரியங்கினர் சொல்னேன். அவர்கள் அதை கம்பினர்கன். ஆனர்தித்தார்கள் அந்த அம்மான், ''உல்கன் கட வுன் என் 184 மே செப்பாரோர்'' சுக்ற கேட்டல இன்றும் என் என்ற கேட்டத இன்றம் காதில் தொனித்தக் கொல ज की காதில் தொனித்தக் கொண்டே இருக்கிறது. இந்தச் கவிசேஷக் தன் மற்செய்தியைச் சிவப்பு கிறக் தன் நறச்சிற்கும் பெடி தாருக்கும், மஞ்சன கிறத்தாருக்கும், கும், கறப்பு கிறத்தாருக்கும், வெள்னாபருக்கும் கூறிபறில்பத வம்மேல் வீழுக்த கடவம்பாகும்,

1968 ஆம் ஆண்டு யூஃல மீ 26 ஆம் நாள்

நாடு சிர்க்கிறது

"சாதகளில்லேயடி பாப்பா" ுசாதகளில்லேயுட் பாப்பா" என்றூர் புது மைக்கவி பாரதி. ஆனல் இலங்கையின் வட பகுதியில்குலக்காழ்ச்சி இகழ் ச்சி சொல்லி, பாவம் புரிக்கு சொல்லி, பாவம் புரிந்து ஃட சிரிக்கும் கீல்மை ஏற் IET GL பட்டிருப்பது எசே வருத்தமா

ஆனுல் இந்த இழிகிலைக்கு உயர்சாகியேனத் தம்மைச் சொல்லீக் கொன்பவர் மாத் தரம் காரணர் என்று சோல் லி விட முடியாது. தாழ்ந்த வர் எனத் தம்மைப் பாராட் டுவதேலும் அதனைல் சலுகை கண்ப் பெற்று அனுபவிப்ப தலும் பெருமைப் படுவதில் அக்கறை உள்ளவர்களும் சம பங்காளிகளைனலாம்.

வலுக் கட்டாயமும். (東市 வலுக கட்டியமும், சக் தர்ப்ப வாதமும், பக்தி சிரத் தையற்ற ஆலய வழிபாடும், பீரவேச முயற்சியும் கீல்மை வைல் பெர்துபடுத்தி மிகக் கேடான குற்சில யொன்று ஏற்பட்டுள்ளதென மேவிடங் களுக்குப் பலகைக்கவம், தல களுக்குப் புலனுக்கவும் சலு கைகளேப் பெருமளவில் பெற வும் உதவலாம். ஆனல் சம ரச முடிவோ சகோதர மனப் பாங்கோ ஏற்பட இடமளி யாத

இப்படியான இழிவான, நாட்டுக்கோ நம் இனத்துக் தோ நன்மையற்ற காரியங்க கோ கன்மையற்ற காரியங்க வில் எத்துனே மூன்களும் முயற்சிகளும் பொன் ஞன எல்லாம் தாமாகத் தேவும் காடு சிறக்கவும உதவும் பொருளாதார முன்னேற் றத்தில் இவை செலுத்தப் படுமானுல் எத்துணோன் வை ஏற்படும் தெற்கில் எத்தனே கிவ் தேக்கங்களி எத்தனே விவசாயப் பெருக்கக் கி. காத கேலகங்கள (ஏத்தீன் விவசாயப் பெருக்கத் திட் டங்கள் ? எத்தலை குடிபேற் றத் திட்டங்கள் ? எத்து ணேப் பணச் செலவு ? எல் லாம் அரசாங்கக் கிரியைகள் சான், அவை வ லாம அரசாங்க்க காலைமன தான். ஆலுல் வடக்கு தூர் அதிர்ஷ்ட வசமாய்த் கமிழர் வாழும் பிரதேசமாய் இருப் பதால், கமிழரின் கவனம் வேறுடபக்கங்களில் இசை வேறு பக்கங்களில் இசை திருப்பப்பட்டிருப்பகால் இவ் வீத திட்டங்களுக்கோ அர சாங்கத்தின் கவனத்துக்கோ டுமேற்படாமற் போபிற் றேனலாம் வடக்கே சாதி பேதம் பாராட்டப் படுவது போல் இலங்கையில் தமிழர் சிங்களவர் – இல்ல, சிறு

பான்மையர் பெரும்பான் மையர் — என்ற பாகுபாடு பாராட்டப் படுவதும் சாதிக் கப் படுவதும் சேவைபான கிலே ஏற்பட்டுள்ளது: பான்மையர்

இந்த கில் மாற வேண் டும். அளவே டும். இனமோ சாதிபா அல்ல முன்னேற்ற வழிகள் ஆராயப்படவேண்டும் மூன் ஆப் பேட்கவன் பெர் பேர் பும் தேரமும் அப்பக்கத்தில் செலவிடப்பட வேண்டும் பொருளாதார மீக் சேர்ப்பட வேண்டும். கல்போவும் வனவையும் பீறவும் நாக்கு ால்ல பாடமாகவேண்டும்.

கமக்குள்ளே பழங்கதை கள் பேசிக் காலங் கழிக்கும் கேடு கீங்கினுலே கமக்கு தைப் பரவலாக்கி காடெங் கும் அபிவிருத்தியைச் சம மாக்கும் முயற்சி கோல்வி கண்டு விட்டது கபிழரசுக் கட்சி பழிவாங்கப்பட்டு விட் டது தபிழினம் பின் தன் எப் பட்டாயிற்று எந்த அரச சாங்கத்துக்கு ஆதரவு கொ டுக்கத் தபிழரசுக் கட்சி பின் கின்றதோ அந்த சரசாங்கக் கட்சியினரும், எந்த அரசி யற் றல்வர்களின் அதோர களே அத்தல்வர்சரும் கூட் டாக முயற்சித்து வாய்க் கேட்டியது கைக்கொட்டார் கனே அன்றி கண்டனர்; கறது தன் இழிவான போக் கால் தானே தன்னேக் தேறி த்துக் கொன்குதிது. இனி மேலாவது தன் கையே தனக்கு தவியாகு மென்ற நம் பேக்கவி <u>நமக்கு</u>ள்ளே பழங்கதை

தல்கம் வர வேற்கல். இஸ்ரவேலும் பிறவும் நமக்கு முன் மா திரியாய் அமைய வேண்டும். முயற்சி யும் திட்டங்களும் பெருக வேண்டும். உள்ளதை பெல் லாம் உரப்படுத்தும் முயற் சிகள் பிறக்க வேண்டும் கல்வீயில் வளர்க்க வடக் கைத் தாழ்த்தும் முயற்சிகள் நமக கேச்சரிப்பாகி, விவசா யத்தில் முன் மாதிரியாக முன வேற்றப் பாதையில் செல்ல சிற பான் மையரின் ஒன்ற சிறு பான்மையரின் ஒன்று பட்ட முயற்சி கூடவேண்டு கோவிலுக்குள்

த்து இன ஒற்றிமை வளர்க்க லாம் எனக் கருதிறைல் அத

கை ஆன் நடியிலம் வளர்க்க லாம் எனக் கருதிலை ஆது வேறுங் கனவாகு மல்லவா? இன தற்றுமை என்றும் போது ஒரு குறிப்பேட்ட இனத்தில் ஒற்றுமை பொக் கருதிவதும் ஆபத்தானது

AT 551.

எண்ணியபடி எதுவும் நடப்பு நல்ல

மாவட்டசபை புஸ்வான மாயீற்று. எதிர்ப்புக் தணிக் தால் இரும்பக் வெடக்கலோம் என்பாரு முன்டு. மம்பி ஏமாக்கனர் தமிழாசார் என் பாரு முன்டு. மாவட்டசபை யீன் நம்பீக்கையீல் கமிழரி அரிமைகள் பற்போயீன என் தென்றனர் திலர்.

மெனச் சிறிமா அம்மையார் கருதும் – கமிழரை எதிர் சோக்கி மிருந்த பேராபத் தைக் தடுத்து விட்டனர். அரசாங்கத்தி வீருந்து கெருப் பில் வழவதாகு மெனத் தமி மரசார் கண்டனர். அரசியல் நெருக்கடி கவிர்க்கப் பட்ட தோடு அமைதியுல் காக்கப் பட்டது. மா வட்ட சபையைச் சாட்டாகக் கொண்டு நாட் இன ஐக்கியம் வளர்க்க முயற்கிக்கும் ரோதமரின்கள் லேண்ணங்களில் தமிழரசா ரின் உதவியும் அதன் பேருய் தமிழினத்தின் எக்கைம் வேட ப்பதும் சிர்இக்கப்பட வேண் டியன. சிறுபான்மை யினத் தில் உரிமைகளேப் புறக்கணி தல் உன வற்றுமை வளர்க்க டிற்கு மப்பத்தை வருவித்து அரசாங்கத்தைக் கவிழ்த்து விடலாமென மனப்பத்து அரசாங்கததைக் கன்றத்து வடலாமென மன ப் பா ஸ் குடித்தனர் சிலர். 1958 கல வரத்தின் அத்திவாரங்கள் ஆங்காங்கு போடப்பட விருக் தன. பிரதமரின் தர்மானம் இவர்கள் எண்ணியபடி டைக் கேத் தடையரபிற்று. கத் தடையாயிற்று.

க் தடையாமற்று. மாவட்டசபை மசோகா அராத்தால் கமிழரசார் அர சாங்கத்திலிருக்கு வேளியே அவர் : அரசாங்கம் விழ லாம் : தம் இலட்சியங்கள் கிறைவேறலாம் எனக்களவு கண்டவர்களின் எண்ணமும் கும்ழரசார் தோன புக்திவு வரும் ஆபத்தை – 'சிவ்கள வரு ஆடிமையாக்க லின்ப் பவர்களும், இந்தியாவுடன் இனாய வீரும்புபவர்களு ஆலயப் பிரவேசத்தைச் சாட்டாக வைத்துப் பெரும் பேரச்சத்ததை விட எத்தனித்தவர்கள் எண் ணமும் வினுமேற் மாவிட்ட புச் சம்பவங்கள் முக்வுத் துவங் கொடுத்துப் பேரசுரித்

பிக்கையில் முயற்சிப்பதே தேவையன்றி வேறலல.

மேயன் றிக் போய் வருவது மாத்திரம் பிரச்சண்யாகக் கூடாது.

இசையின் மகிமையும் இறைவழிபாடும்

தியுள்ள ஓவ்வொரு சம்கேமும் ஒவவொரு இராகத்திலோ அல்ல த

ஒவர்வார, இராகத் நூலா அவல் ஆ பண்ணிலோ பாடப்பட்டிருக்கத் தூனே வேண்டும், மேலும் எங்களுடைய திறீன் தவ ஊழிபர் களில் கிலர் இவைகளில் சில சங்கீதங்களுக்கு அரு மையான இராகம் கண்டு 14 த்த ஆல்பங் களில் பாடுதிரூர், கள் என் பது

சங்கதவகளுக்கு இராகம் கண்டு பிடித்து ஆலயம் களில் பாடுகிழூர், கள் என் பது குறிப்பிடத் தக்கது. ஆனுல் முழுச் சம்கேதங்களும் கேழ்நாட்டு இசை ம றையில் இசை அமைத்தப் ரடி னுல் கல்வதேன்பது என் எண்

கடவுளின் வசர்த்தையும்தேமும் ஒருந்த சேரம்போது அங்கே சக்தோஷத்தின் சிறைவு பொனி வுறுரிறது. இந்தச் சக்தோஷத்தின் சிறைவு சங்கேத்தின் தொனி

லிறைவு சங்கேத்தேன் தொனி பிலே கிறைவடை தெற்று. மேலும் அந்தந்த எட்டு இசைவழிபையே

அரத்தத்த வட்டு ஆனாலு. மக்கள் வீரும்புர்ன்றனர். ஆணுல் கீழ் நாட்டு இசை இன்று உலக அரங்கில் எல்லோராலும் விரும் பப் படுகிறது. இந்த வேளேபில்

பப் படுகிறது. இந்த வேள் பில் நாம் மேல்நாட்டு இசைமோகத்தில் இருப்பத "கனிபீருப்பக் காய் கவர்

து தேதேயாலாகும்". இன்று மக்கள் இசையுடன் இறைவகேக் துதிக்க விருப்பமுடையவர்களாக

துதைக் வருப்பு மடையவாகளாக வும், ஆர்வமுடைய வர்களாகவும் இருப்பதை நாம் காணக்கூடிய தாய் இருக்கின்றது.

ஆகவே இறைவழிராட்டில் இசை இறைவன் வழிரில் எம்மை எழிர் 3காண்டு அவழக் தின்றது என்பது என் கருத்து

லின்றது என்பது என் கருதது. காலந்திரைல் அழிபாத கான்பங் கன் பல தமிழ் ஒனியங்களாகத் தோன்றச் செய்தது இறைவழி பாட்டில் மணிதன் இசையைப்

புகுத்தியதாவேயே.

இருபதாம் நூற்குண்டின் மத்திபீஸ் வாழம் மனிதன், இருப்பதைக் கொண்டு சிறைவளுமல் என்னென்னவே எவ்வம் செப்திழைன்

சீறைவுளுமல் என்னென்னவே வேர எஃலம் செய்சிகுக்க் ஆப்படிப் பட்ட மனிகன் இந்த இதை உல இலும் எமது மூக்னேர் போற்றி வந்த மரபு வழிசுன்யும் மாற்றி வீடாடல் புதல்மருகூட்டி உலக

அரங்கிலே, புதனி அமைக்க இவ்விசையின்பக்கைக் தான் நு சர்

இவில் வாப்பன் புதன் கம் மான முன க்கு, தசுனினம் நுலர்ந்து, தன் சுற்றம் நுரர்ந்து, தமிழ் வரமும் உளகேலாம் தணியாக இசுபரவ இறைவழிபாட்டில் இசைபரவவே

ண்டும் இவ்விசை வழிபாட்டின் த ஸோசொண நி இறையனேக்காண -

இவவுலசம் அகைப்பாட இசை யின்ப உல்லூர்கள் உழைப்பது

சிந்தனக்குச் செல

உலகத்துக்கு அஞ்சுரின்ற வர்கள் இல்வாழ்க்கையில் தோல் பி அடைகள் மூர்கள். உலகத்தக்கு அடைகள் மூல் வாழ்க்கை யில் வெற்றி பெறுகின்றர்கள்.

யில் வேற்று பெறுமன்றுர்கள். உலகமும் வேண்டும்; இன்வாழ்க் ணைக்டம் வேண்டும், ஆகுல் ஒன்று; வீட்டுக்கு வெளிப்ப, மற்றென் வீட்டுக்கு உள்ளே வரசற்படிக்கு உள்ளே உலகம் வர்தால் அன் பான மனங்களில் அல்லல் புதர்து விலும்.

பயனுதம்,

R R. Goulfmin

மனிதல் மாகரிகம் அடைக்க இந்த இறைவ // பாட்டின் ராலமுகல் இறைவ // பாடு மன்னையரம் நெற்பானதொரு தொடங்கிய தென்பன டார்வின் அமைப்பையரம் நெற்பானதொரு தொடங்கிய தென்பன டார்வின் அமைப்பையரம் எறக்குக்காட்டு காதனைகப் பின்னனியாக்க்கொள் வதாரு இசைவழிபாடு உதலி பவர்கால கருதது. ஆனுல் மனி புரிர்றது. என்றிபும் ஆலய வறி தன் உண்டாக்கப்பட்ட என பாட்டுக்கென்று ஆ தொலை முதல் இறைவழிபாடு தொடங்கிய தொல்னவ்னக்கப் பனிதன் இயற் கண் குண்டிரு செப்தான் இயற் கண் தன்றுவழி பாட்டின் தாலின்வனக்கப் பனிதன் இயற் கண் துருமறையரின் பாடின் இசைவழிபாடு செப்தான், இலக் கப் பட்டிருகள் இரு சம்தேகுமும் இதைவழிபாடு செய்தான, இலக் கணவரம்பு இல்லாமில் பாடி குன், ஆனுலும் தேவாரம், திருப் புகழ் எல்லாம் இலக்கண வரம் புடன் இதைவகேய் பாடியதை வெளிப்படுத் தவன. காலப் போக்தேல் அர்க்கபின் ஆதிக்கத் தினுவ் மேல் காட்டு காகரிகம் மாத்திரமல்ல மேல் வட்டு இதை மாத்துரமணை பயன் அதிகமாகக் கலக்தது. அதனுல் பாதிக்கப் பட்டலர் கன் கிறிஸ்தவர்கள், குளுல் வேதசாயக சாஸ்தரி; கிறீன்தவ கம்பன் தெருஷ்ண பேன்கோ ஆப்போர் கிறீன்தவ கலகிற்கு ஒரு புத வழி சாட்டி னர், அந்தவழி சபைப்பில் இசை வளர அழிசேய்தது.

கிறிஸ் தவர்கள து இறை வழிபாட்டிற்த வேக நால், செப நூல், இசை நூல் என்றமுன்றம் உயிர்க் தனோயாய் அமைந்தள்ளன. வேத நூலும், செப நூலும் ஆத்தம போகத் திற்குத் தாய் மரம்போல் அமைந் செப் துறகுத் தாய மரம்பால் அமைக் இருக்க இசை நூல் எ கேன் கனாகப் பாத்த தூற்றுண்டு கனாகப் பல சாதெனில், பல மொழிகளில், பல பச்தர்கனாலும் பாடப் பெற்று வளர்க்கு கொண்டிருப் பதை காம் காணலாம், தமிழ்க் கிறிஸ்தவர்களாகிய காம் ஆக்ம கிறிஸ்தவர்களாகிய சாம் ஆக்ம தூய்மையும் சக்தியமுடையவர் களாய் இபேசுவின் அரட்செல்வம் பெற்று மகிழ சிர்சதனேகள் பெற்று" மகிழ சீர்சதனேகள் கூட்டுப் பரார்த்தனேகள், தேவர ரக்கள், திருப்புகழ் என்பன மிக வும் முக்கிய அப்சங்ரளாக அமைந்தன் ளன

திறிஸ்தவ ஊழிபத்தில் இசை கற்காகம் கூழும்கம் இடத்தைப் ஞானம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. அசேகமாகக் கிறிஸ்துவின் போதன்களுக்கும் அவரடைய மரேமைபான ஊழி மத்திறகும் இசைஞானம் மிகவும் உதலிபாய் இருக்கன்றது. ஆனுல் சுக்காலத்திலும் இக்காலத்திலும் கீழ்நாடர் இசை முறையிலும் மேல் எட்டு இசை முறையிலும் இறைவழிபாடு செய்லிருர்கள்,

து வர்த பத்தி தென்னிலங்கைப் பத்திரிகைகளும் வுடமை வாதிகளும் பெர்து வுடமை வாதிகளும் ஏமாற்ற மடைந்தனர். ரிலேமை கட்டுக் கடங்கியது

சமரச முயற்சிக்கு கிறிஸ் தவர்களேத் தலேமையாகக் கொண்ட இலயாக் தவர்களேத் தல்லைப்பாகக் கொண்ட சிறபான்மை இயக்கம் இணங்கி நீற்க, பொதுவுடடைத்தல்லைமபை யும் சிங்களத் தல்வரபைு கொண்ட இயக்கங்கள் மறு கேரண்ட இயக்கங்கள் மறு கேரண்ட இயக்கங்கள் மறு மோசமாக்கின் வெனினும், பொலிசாரின் தல்விடும் சம ரசப் பேச்சும் அமைதியை உண்டாக்கிபது

ஆலயப்பிரவேசம் அமைதி யான முறையில் டீடர்திருக் கும் ஆலல் பலாத்கார முயற்சி – ஆலபப்பிரவேசத் அக்கு வேண்டிய பக்தி சிரத் தையற்றவர்களின் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி குறப் பம் வினவிக்கும் முயற்சி – குறப்ப ரிவேயை உண்டாக் வியது.

மனந் திருப்பல்

26 = 7 - 1968

எத்தனேக் கொலேஞர் எத்தனேக் கள்வர் எத்தனேக் குடியர் எத்தனேக் தூர்த்தர் எத்தனேப் பொய்யர் எத்தனேக் கபடர் சுத்தர் இரும்பீச் செத்துப் பிறந்தனர்! சித்தத் திருப்பல் செத்துத் பிறத்தலே மறப்பும் கிளேப்பும் இறப்பும் பிறப்பாம்; வெள்ளி டீ பாவப் பள்ளம் விழுக்தே வேள்ளா உரிவிட்டியாள் இல்லை குறித்தும் எழுந்தன், இன்று பழஞ்செயல் குறித்தும் அழுகின் ருபே ! அழுகின் ரூபே ! இறந்து பிறந்தண் வளர்க புதியனுப் !

தரு. வி. க

அள்தாசா

⁴ ஆப்பப்பரி இந்த கிறின்த வருக்குன் எந்தின் விதமான பெண்கன் இருக்கின் மூர்கள் 1' என வியந்தார் லி3்பனிபமன். இவ ரை இப்படி வியப்பில் ஆழ்த்திய பெண் ஒரு விதவை; அவன் பென்றரு விதன பெயர் அன்தூசா.

அந்தியால் உரோம அதற்கபானப் உராம லரசின் ஒர முக்லிப் பட்டணமா பிருந்த காலம் அது பிறின்தவர் அங்கே குடியேறி சுமார் முன் னூற ஆண்டுகள்தான் இருக்கும்; அதற்தன் பட்டணத்தில் பாதிப் பேர் தறின் தவர்கள் ஆகியிட்டனர்

பட்டணத்தின் அழகுதான் னே! உரோமரின் காரிய சம मं डिज्म। ர்த்தக்கும், கிரேக்கரின் கவே உணர்வுக்கும் இப்பட்டணம் எடு 前.田市 காட்டாக மீற்தின் றகு த்துக் காட்டாக ங்றகு கறது சரிவதோகும் எழிலுடன் உயர்க் துரிற்கும் பளிங்குத் தூண்கள் ; இவைகள் பேறில கூரை; தெரு வில் உடக்கும் மக்கன், கோடை வெயிலும் மாரி கால்த்த பழை சவ்சலும் மார் காலத்து பறை யும் வருத்தர்கட்டுதே! அதற்காக. குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தெற்கே உள்ள மங்களிலிருந்து கால்வாய்கள் மூலம் வரும் மறை ரீர்; ஊரை அலம்தரிக்க அழகிய தோட்டங்களுடன் கூடிய மாளி கைகன்.

டுப்படிப்பட்ட மாளிகை இன்றில் தான் அன் தூசா வாழ்ந்து வந்தான் : அவன் கணவர் சிர்ப காட்டுப் படை ஒன்றில் தனகர்த் தர்: இனம் காதலர்களின் இர புதல் துப் பெருக்க மகன் இரண் புதல்துப் பெருக்க மகன் இரண் புதல்தான் : பிலினாக்கு வயது ஒன்றுகவில்ல், அதற் தன் தகப்பண் விட்டார் : அப்போக பிப்பட்ட மாளி கை இறக்கு விட்டார்; அப்போது அன்தூரா இருபது வயதைக் கூட எட்டவிலிலே.

இளம் விதனவ; பணம் படைத்தவன்; அழத கிறைக்த வள்; அந்தக் கால நாகரேகம், அவன் மறுமணம் செய்ததொண் அவள் மறுமணம் செய்தகொண முருத்தால் அதைக் குறைபாகக் கருதிபிருக்காது. பலர் அவள் அன்புக்கு இலக்காக விரும்பி முல் வக்தனர்: ஆளுல் அன் நுசாவின் கருத்திலூம், கவனத்திலும் சின் றது ஒன்றேதான்: அறு அவள மகன்; தன் கணவரின் சாயது அப்படிபே கொண்டிருந்த தூர்ன வறை பில் வளர்க்கு வி. அப்படிச்சுப் சகாண்டிருத்த துரவ கல்வ முறையில் வளர்த்து விட வேண்டுமோனும் விருப்பத்தைத் தவிர வேறு எனைபும் அவன் தல் உள்ளத்தில் வரவேற்க மற க்கலட்டாள்

தன் மடிலுக்கு உயர்க்க முறை யீன் கல்வி வழங்க அன் தூசா விரும்பனேன்; ங்றிங்குவ இலட்டி யம் எல்லாம் சிரிய முறைபேல் அவன் வாழ்வில் இடம்பொ வேன்றும் அந்தியோலெயா பட்ட வைக்டும் அந்தியோலெயா பட்ட அவன் வரழ்சன் இடம்பெற வேண்றம் அக்தீபேலிபா பட்ட ணத்தல் குடிகொண்டிருக்க பெரம்பும், கேடும் அவனேக்கறை ப்படுத்தக்கடாற; இக்க வீருப் பதனதா செயல் படுத்தவேன அவவோ ஜானின் முகல் ஆனியை ஆனன், வேதக்தில் ஆனியை களேச் சிறுவனுக்கு வீனக்க அன் திரா எடுக்க முரம்சிகள், இந் தாலீசும் இதன் அனுக்கு கேனாத பற்றை உண்டாகதி வீட்டதி, பெரியவரான பின் ஜானே உண் மையைர் சிருவப்பவர், கேர்வை கிறுவயதில் தாம் பருப்ப வர்; வீதவாசத்தின், பக்ட டான பெய் வழிவை வெறுப்ப வர்; விகவாசத்தின் கம்கலாமை கிறுவயதில் தாம் பருதி வீருத்து இருமறையைப் படிதி போதுதான் இருக்க உணவர்கள் கிறபவர் என ஹெல்லாம் பாராட்டி னர். கிறுவயதில் தாய் மடிப் வீருந்தை திருமறையைப் படிக்க போததான் இந்த உணவர்களு எல்லாம் என்னில் மூன்க்கத் தூலப்படன் என அவர்களுக்கு ஆவர் பதிவளிப்பா. สณศ แต่องสกับแรก.

- அக்காலத் தில் மக்கன் வெகு மாகப் பாராட்டிபத மேடைப் பேர்னா; மேடைப் பேச்சானராக நிறக்க முறையீல் பபிற்றி கொடு த்த வர்த வீபேனிபகடன் அன் தான். விபேனிபண் ஒரு திறீன்த வர் அல்ல. எனினும் கிரேக்க கூல் இலக்கியன் பயிற்ரி பெற்றவர்; பொது இலக்கியன் கன் மூலம் ஜான் பெற்தாக்கான் எட்டும் எ அக்காலத்தில் மக்கன் வெகு ரகப் பராரட்டிய க மேனு ப கள் மூலம் ஜான் பெறத்கூடிய பயங்கால் பைற்றும் கொள் ளட்டும் என அன் தூசா மீன் த் தாள் போலும், ஆனுல் அத்தடன் அவன் அவன் பபிற்ரியை ரோத்தில் வேல்ல. அக்காலத்தில் இறைபிபல் மேதையாக்க் கருதப்பட்டவர் டார

மேதையாக்க்கருதப்பட்டன. சன் பட்டணக்கு டிபோடர். அவ ரின் சிடனுக்கு, இறைபியங்கும் ஜான் கற்றுக் கொன்ளச் செய ரன சடனுகள், பூறைப்படனபும ஜான் கற்றக் கொள்ளச் செய் தாள்: இல்கே திருமறையை ஆழ மாசுப் பபின் றுவக்க ஜான், "என் உள்ளத்தை வளச்சுரும் உபிச் பானம் திருமறை ' எனக கூறி wit.

கல்வி முடிக்கவுடன் ஜான் ஒரு வழக்கறிஞராக வேவே பார்த் தார். அவர் சொல் கைத்தை விளம்பரப்படுத்த கீலென்றம் தரா: அவர பசால் கடத்தை வேரம்பர்பரத்த கீகிமன்றம் வாம்ப்பு அளித்தது. 'உலகம் போற்றும் உயர் கீதிபதியானவர் எனக் கூறு மக்கள் அவரைப் பாராட்டினர். ஆனுல் தேமன்றத் தில் கிலலிய போய்பும் பொருமை பும் அவரைக் கலங்க வைத்தன. பரு குவரைக் கலங்க வைத்தன. சென்ற அங்கு தல வாழ்க்கையை மேற்கொள்ளப் போவதாதக் கூறி தேபல் றக்கை வீட்டுப் பாப்பா க்திமன் நக்கை வீட்டுப் புறப்பட் Lat.

அன் தூசர தன் மகனே அழைத்தான்; இப்போத அவன் மடியிலிருந்து போதின தேட்கும் சிறவன் அவ்வ அவன்—வனர்த்து முதிர்ச்சி பெற்ற இனம் வயது வாலிபன் தன் அறைந்கு மகனேக் கூட்டிச் சென்குன். அவன் பிற ந்த ஆதே கட்டிலில் அவனுடன் அபரச் செய்தான்,

'உன் கமப்பன் அன்பை அதி கக்காலம் எான் அனுபயிக்கவில்லே மகலேன! அலுவே கடவுளின் திட் டமாப் இருந்தது. & பிறாகும் போது நான் அடைந்த சேலவைத் தொடர்ந்து உன் ககப்பன் மரி த்க போது அனுபரிக்கிகன். இ தகப்பன் அன்பானேன். இர்க தில்லாக பென்றேகளுக்குத்தான் தேன் மொழர்தவருக்குத்தான் இதல் மொழர்தவருக்குத்தான் இதல் மொழர்தவருக்குத்தான் 'உன் தகப்பன் அன்பை அற

்டல் விடம் மான் வேண்டுக றேன் என்கே மறுமறையாக விதலை ஆக்காதே/ கான் மரிக் கும் மட்டும் பொறுத்துக்கொள் கும் மட்டும் போறுத்துக்கொள் மை மட்டும் போறுக்குக்கொன்... என் உடம் கல்லடக்கம் செய்று என் ஏலும்படிகளுடன் கேப்ப வின் எலும்புகளுடன் சேர்த்து விட்டுப் பின் கீனரும்பும் இடம போ.

கு. இன் தாபின் விருப்பத்தக்கு இணக்கு வீட்டிசேப்ப இருக்கு வீட்டார். இப்சேயும் நடு தறவி யாக வரழ்த்து வந்தார். தன் சொற்சொழிவுகள் மூலமும் திரு மறை வீளக்க உரைசன் மூலமும உலகை அசைத்து ஆட்டினர். அவர் சோவ்வன்மையைக் 'கிறீன் வபான்தம்' அதாவது, பொன் குண சொல் படைத்துவர் என அழைத் தனர்

்மால்க் கடவுளுக்கொவன ரத்த மட்டும் விடலில்லு அன தாசா, அவன் கடவுன் சேவை மில் தன்னோற செல்லால் பிப்புக்கு செலவிடவும் உதவினுள்.

- in where we

3

உதயதாரகை UTHAYATHARAKAI

4 26 - 7 - 1968

Che Morning Star _____

26TH JULY, 1968.


THE W.C.C.

The World Council of Churches concluded the sessions of its Fourth Assembly at Uppsala Iast Friday. We begin this publication of its happen happenings. phonestion of its improvinge-The first account appears else-where in this issue, Further accounts will appear in our future issues. We wish to refer to some of the happenings in this accounts.

We are glad that the Assem-We are glad that the Assembly was largely representative of the Protestant Church through-out the world. All the 282 mem-ber-churches of the Council were represented with the exception of three. While some represent-tions from member churches of three. While some represent-atives from member-churches from East Germany and Burma from East Germany and Burma were unable to attead because of visa difficulties, the Holy Synod of the Greek Orthodox Church refused to send an offi-cial delegation. Four new mem-ber-churches were also accepted for full membership of the Conn-dil – all from Africa, the Metho-dist Charch in Kenya, the Evangelical Lutheran Church in South Africa, the United Con-gregational Church of Southern Africa, and the Moravian Church Eastern Province in South Africa In addition, two more churches Eastern Province in South Africa In addition, two more churches — the Eglise Protestante Afri-ceine, Loldodrif / Gameroon, and the Methodist Church in Cuba were accepted for associate mem-bership. It is a matter of great encouragement that the Council is thus becoming increasingly representative. representative.

The Council just concluded has another significance for Geylon in that one of the lead-ers of the Church here, the Rey. Dr. D. T. Niles, who preached the inaugural sermon at the Assem-bly, has been elected one of the Council's six Presidents. This is a signal honour to the Island and particularly to its Charch. We rejoice specially over this elections and pary that God will use Dr. Niles abundantly in his new sphere of responsibility. We cannot think of another in bestowed this honour of such leadership in the Ecumenical Movement.

the second provide the second pr



The Right of Youth

The Right of Youth The Rev. Albert Van den Heuvel spoke some stirring words to the Youth "Parti-cipants" at the Assembly of the World Coundi of Churches; these Participants had no votes since they were not among elected delegates. "Young peo-ple today can buy or die but not deeide," he said. The final demand he made was in itself not unreasonable; it was to the elfect that 30 per cent of the policy-making Central Committee should be under 30 years of age.

of age. Since, however, there is a widespread demand on the part of the youth now, and possibly there always has been, that it should be allowed to run things, we must examine why it is that from ancient times it has been the other way about. From ancient times it is the elders of the land, whether sitting at the gate of the city, or round a gate of the forest, or in Conneil Chambers who were allowed to decide things. The word "Sonate" itself means a body of old paeple, Paople are not easily reconciled to a Primes Minister under 50 or a Pope under 70; "Too young," they would say. The reason for this age-

nuder 70; "Too yonug," they would say. The reason for this age-long attitude is that it is be-lieved that, while youth may have courage, ardour and vision, the older folks are considered generally wiser. It is not that a fool becomes wise by age, but that a person capable of wisdom grows in wisdom, by experien-cing more of the world. A man grows in wisdom, by experien-cing more of the world. A man at 45 has seen more of life and is, therefore, more able to weigh both sides of a question than he could at 25. For anybody to say that at 25 he is more able to judge things than he would be at 45, means that he expects to grow less and less wise as he grows older. To entrast the right to decide im-portant things to an older per-son is to pay a compliment to life; life teaches, makes you learn and not unlearn. If a person is not wise enough to judge things at 45, he would have been much less wise at 25. In a mile race or a boxing tournament or a Test Match a man at 45 cannot do as well as at 25; but the world has al-ways feit that he can do certain other things better.

Mr. Navaratnam's Demand

Mr. V. Navaratnam s Demand Mr. V. Navaratnam, the M. P. for Kayts, has demanded a separate State for the Tamils, There is nothing unreasonable in the demand itself; but all of us know that it will not be conceded. When the Southern States of America wanted to be independent of the Central Government in Washington a hundred years ago, a bitter Civil War followed; and the chief opponent of the demand was Abraham Lincola, the great hero of old ladies and children, On the other, hand the Isla

hero of old ladies and children. On the other hand, the Isle of Man in the Irish Sea (Pop. 48,151) is allowed by Britain to have its own legislature. The Channel Islands off the coast of northern France belong to the British Crown; they consist of two tiny groups of Islands. They have their own laws and are not bound, except in certain special cases, by the Acts of the British Parliament. But most significant of all is the island of Lundy (area 1,6 square miles; pop. 48) in the Bristol Channel, which from almost the beginning of Norman times has had a king of its own; till recently, it even coined its own penny. penny.

penny. It would seem that, if a place is too small to be taken account of, it is kept as a curiosity and allowed to have its own way; but if it is big, it is a different matter. So the chances of its independence being recognised seem to be in inverse ratio to its size. Therefore, what is wrong about Mr. Navaratnam's demand is not that it is politi-cally unsound, but that it is geographically a miscalculation. If, however, he had made a suggestion about Elivaritive (the same area as Lundy), Parlia-ment may have risen to it.

The Odyssey of "Sun".

It is reported that some people in Trincomales have burnt the irrepressible "Sun" of Vavuniya in effigy. In fairness to them it must be said that they did not know "Sun" very much; if they did, they would have realised that nobody could

have derived greater pleasare from the set than "San" himself. Perhaps one can go to the extent of asyiog that, if anything would have given him greater pleasare, it was being barnt bodily. Then like a member of the British Parliament, who uses yowed that he would die on the floor of the House, fighting a certain Bill and then go out and stir the constry against it. he might consider pinnself fitter to tackle the forces against him.

THE MORNING STAR

the forces against little to tackle the forces against little to tackle a Professor and later a Cabinet Minister; now he is a free lance politician, a lawyer and a farmer. But fundamentally ha is a buccauser, who is at his worst or when enemy forces are pouring in upon him. Why was ba at the barricades at Mavidapuram? It is a great injustice to him to think that he is against the Harijans entering Temples; he helped in opening the gates to them at Nallar Kandasamy Tem-ple, his own Templa, Kailasa-pillaiar Kovil, is open to them, But then there were no enemy ships crowling in, so sound of firing and no ernnon balls falling around.

At Pathavia during the Race Riots it was different; and so it was at Mavidapuram. Here he was in his element, the Harijans trying to force their way in, the Priests resisting and the Police surrounding the place. Here was the place for him.

Here was the piace for him. In ancient Rome he would have been one of the three holding the bridge against the ranks of Tuscany, At Thermopylae be would have been one of the 300 Greeks who died resisting the Persian hordes; at Waterloo he would have been in the Old Gaard making its last desperate attack on the British; at Bala-lava, he would have ridden into the 'i i, we of death, the mouth of hell', utterly unflustered. At Mavidapuran, what he could do was to tuck up his dhoti, tie his shawl round his waist and defy anybody who wanted to do his worst. He was defauding the right of a Priest to ran his temple as he liked. If necessary, he might have defended that right gainst the high-safe people. If, on the other hand, the Harijuns had enlisted his services, as they communist Party, he would have ide the attack, as valantly as ne was leading the defence.

Mr. Malcolm Muggeridge's Rebellion

In Malcom Muggeridge's Rebellion
Of the second s An Observer

CHUNDIKULI GIRLS' COLLEGE, JAFFNA

cordially invite

PARENTS, OLO GIRLS AND FRIENDS to their

W. C. C. GENERAL ASSEMBLY

(The following account is based on the Roundups of the Assembly we have received from writers on its co-opted staff. Ed.) I

The fourth General Assembly of the World Connoil of Churches was held in Uppsila, Sweden, from the 4th to the 19th of this month. On this twontieth anniverary year of the World Council's founding, it was con-sidered appropriate to return to the country of one of the early counsening atherings, the 1925 Life and Work Conference, held in Stockholm.

Representation

Representation The Assembly was attended from the 2,000 chirachers of the second stress of the second stress for the second stress of the

but not to vote". The Assembly comprised 56 per cent voting delegates, 13 % advisers, 10% youth participants, 7% guests, 6% fraternal delegates, 5% delegated observers, 2% observers and 1% Central Com-mittee. This totalled 1, 350. Participants were made up thus : from Europe 43% North America 4%. Middle East and North Atrica 4%, and Latin America 4%. Middle East and North Atrica 4%, and Latin America 4%. Middle East and North Atrica 4%, and Latin America 4%. At be average age of all participants was 48, 5 years, but for voting delegates along it was 51, 7 years. Of the voting delegates, 4% were under 35 years, but 52% were over 60, 9% of the voting delegates were women, and three-quarters ordained. An international press corps

An international press cor of 630 covered the Assembly. orps

Opening Service :

Opening Service : The Assembly's opening way be a service of worship was held on the cathedral. The delegates entered the Cathedral in a procession, led by five of the six Presidents of the World Condil : Archbishop Iakovos (New York); the Archbishop of Caterbury, Dr. Michael Ramsay (London); Principal David G. Moses (Nagpar, India); Dr. Moses Gustaf VI Adolf and Zumbia's President Kenneth Kanda were among the con-gregation.

Nine churchmen from different parts of the world led the congregation's worship. Specially commissioned choral, orchestral and organ music contrasted with the ancient, traditional hymnw of the Christian Church, stug in Swedish, French, German and English.

The sermon on the Assembly theme, " Behold, I make all things new", was preached by the Rev. Er. D. T. Niles, Chairman of the East Asia Christian Con-ference and the Chairman-elect of the Methodist Church of Ceylon. He had preached at the inaugural Assembly of the World Council of Churches at Amsterdam in 1948.

PRIZE - DAY on Wednesday, 31 st July, 1968, at 5-30 p.m. George Thambyahpillay, Esq., st. a., Phon. Professor, University of Oeylon, Fendealyn, Will deliver the Prize Day Address and Mrs. George Thambyahpillay will give away the Prizes. Chairman: The Yen, J. A. R. Navarataan, Digitizege aby Acolaham recolaham.org aavaanattam.org

THE REV. D. P. ELIATAMBY

(Tribute paid by Mr. Lyman S. Kulathungam at the funeral service of the Rev. D. P. Elia-tamby at the Manipay Church on the 17th inst.)

on the 17th inst.] A Christian leader said that he would like the spitaph on his tombatone to be: "Here endeth the first leason". To him the Christian life consisted of two parts, one on earth of procla-mation of the Word and worship of the Lord, and the other in heaven in the presence of the Lord worshipping and glorifying Him, Daniel Eliatamby has linished his first part and entered the second. On this occasion, therefore, we are here not to presence that and withered the the of the the of service and witness our friend led. I am particularly happy that I he treated me as his younger becanse from my childhood days, when his hame and mine wore neighbouring each other at Udavil, he treated me as his younger bother and showered his lose and interest on me and my hation service in 1947 I gave Long's life was shaped by

the Charge to the Church. Daniel's life was shaped by two great influences, which made it easy for him to assept the call to enter the Ministry of the Church. First, there was his father, the late Rev. S, Eliathamby, who was a ginet among headers. His arresting figure, prophetic pro-nuncements from the pulpit, his life led on strictly Obristian principles, and the manner in which he ran his home, after the death of his wife early-all these must have made a powerful influence on Daniel. It was a most helpfal and friendly and Christian home, of real beens, but to the neighboars, the community and the Charch. I can recall the part played by two of his sisters, Mrs, Raju and Nallammah Acce, in running that home.

that home, Secondly, the educational institutions where he studied must have certainly halped him in the choice of his life career-Jaffna College and Bisbop's College, Calcutta, Por some time he also served on the staff of the Calcutta Y. M. C. A. and after the World War I did relief work in Mesapotamia under the Y. M. C. A. For a period he had a training in the United Theological College, Bangalore.

Theological College, Bargalors. For 3S years he served in this Diocese, having joined the former Jaffaa Conceil of the South India United Charch in 1930. During these years he proved himself first as a good parish priest. Not that he did not make any impression with his resounding voice in the pul-pit, but it was as a friendly pastor full of service, that he was held in affection by the parishi-omers, Of an affectionate nature, he had a real concern for his parish-joners and the community in the midst of which he lived Therefore, he went shoul reader-ing help wherever it was needed. He was accessible to all people, irrespective of their status in hit, Even non-Christians appreci-ated his service.

must become explosive. "We mistion which sees Devoid the vortid's and discent between the vortid were challensing both he world were challensing both world to day erents are taking world to day erents are taking here both and the world's near the world's and the world were challensing both world were challensing both world to day erents are taking here both and the world's mand that me and women pay to the world were pay to the to the second second the to the to the second second second second second to the second second second second second to the second second second second to the second second second second to the second second second second second to the second second second second second second to the second second second second second second to the second second second second second second second to the second second second second second second to the second second second second second second second to the second second second second second second second to the second second

victions." He also emphasised that contemporary obedience did not lie simply in choices between right and wrong, but in res-ponse men brought 'to the view' which God is constantly affecting in our midet." "The book of prophecy is not seated and again eternity lays claims to our lives. The first requirement for ralevant obedience is watchfulness."

Printed and published for the American Ceylon Mission by Mr. Abraham Saravanamuthu Thambiratnam, residing at Manipay, at the American Ceylon Mission Press, Uduvil Road. Manipay, on Friday, 89th July, 1988

ENGLISH TUITION From 1st August, 1968.

G. C. E. (O. L.) Syllabus A & B G. C. E. (A. L.) General English D. C. E. (A. L) General Logical by
 P. W. J. MUTHIAH B. A. (Lood.) Tel.

Retired Head of the English Department, Jaffna College, Vaddukoddal. at

Kaddudai, Manipay.

NOTICE

The Annual C. S. I. Youth Rally will be held on the 8th August. 1968, at the Trimmer Hall, Jaffna.

All C. S. I. Youth groups are called to keep this date free for a full day programme.

Detailed programme will ap-pear in the next issue of the "Morning Star".

I. C. Sethurajan, Convenor, Youth V Mrs. S. T. Ascervatham, Director, R. E. B.



Daniel struck me as one who was always cheerful, with a sense of humour, to the end of his life. When my wife and I visited him a few days before his desth in his room in the Parish Hall of the Manipay Church, there was hardly a murnur from him against some of the inevitable inconventeces he was subject to, living as he was at that time. There was not a word about his increasing weakness or illoess. He was full of his world cheer, trying to, spread it to us too. He was looking forward with jay to the expected visit of his daughter and son -in - law from Colombo, It was the same joy nod calu formal again, when L saw him two date holore his death at the

two days before his death at the
hospital.
That he chose to wear out
in the service of his Lord rather
than rust out of a weary and
deflated existence was evidence of the strength of his will and
of the strength of a able to do
spirit. This he was able to do because of his faithfulness to the
r all miles had earlied him to
of the Risen Christ to the
of the Rasen Curist to ine Church in Smyros: "Be faithful unto death, and I will give you unto death, and I will give you
a long time, Anyone who refused
a long time, Anyone who determines to burn incense and say; " Caesar to burn incense and say; "
is Lord was branded there
ware bitterly jealous of the Uhurch.
missionary success of the Church,
Thus, a man took a great risk
Thus, a man took a great and when he juined the small and
when he joined the shall despised minority. Hence, the promise to them of the grown promise to the movined faithful
promise to them of the crown
of his it they fominion holds
till death, this is did for the
as true for as a Souvrag and
heroid Christians of Shijin to our friend Daniel Elistamby,
to our mount of the